



Alarmed for Life

உங்களாக்காத்தரெரியுமா?

தீப்பற்றுவதற்கான பிரதான காரணங்கள்

வல்லுனர்கள் மூன்று பிரதான பரப்பாக்களாைச் சூட்டிக்காட்டுகின்றனர்:

1. கவனயீனம்

- சமகைக்காும் பஃாது அவதானத்துடன் நடந்து கஃள்ளாமகை
- அஃகாக்கிரதயைான அல்லது மாறயைற்ற மழுகுவர்த்திப் பாவனகை
- சமயைல் வாயு, பாரஃோபனே மற்றும் கரபைப்பான் பாவனகைகள்

2. மின்சார உபகரணங்கள்

- மின்சாரம் பாய்ந்துசெல்லும் தடங்களிலுள்ள ஒழுகுகுகள், அளவாக்கா மீறிய மின்பாவனகை மாறமைகைகள், அளவாக்கா மீறி உரகாதல்
- தளர்ந்த இணைப்பாக்கள், தயேந்த கம்பிககள், நீட்டக் கடுபிய கம்பிககளின் மாறயைற்ற பாவனகை

3. பாகபிபித்தல் அல்லது தீப்பிபிக்கக் கடுபிய பஃாருட்கள

- சிகரடுட்டாக்கள் (விஷடேமாகப் பாகபிபிக்கும் பஃாதே நித்திரகைஃள்ளல் அல்லது சிகரடுட்டினகை சரியாக அணகைக்காமகை)
- சிறுவர் தீக்காச்சிகளகை அல்லது கஃள்ளுத்துவான்களகைப் பாவித்தல்

காபன் மஃானஃாக்சடைட்டினபைப் பற்றி

- காபன் மஃானஃாக்சடைட்டானது (CO), வட அமரெிக்காவில் நஞ்சுட்டப்படுதல் காரணமாக விபத்திற்குள்ளாகி ஏற்பட்ட மரணங்களாக்கா மாதுலாவது காரணமாகவாள்ளது. காபன் மஃானஃாக்சடைட்டானது உயிராபத்தகை விளகைவிக்கக் கடுபிய, நிறமற்ற, சுவயைற்ற மற்றும் மணமற்றதஃாரு வாயுவாகும். இது மஃாட்டார் வாகனங்கள், வாயு அல்லது உலகைகள் மற்றும் கணப்பாக்களினாலும் எரிவாயாக்களில் (விறகா, சமயைல் வாயு, எண்ணெய் அல்லது நிலக்கரி) இயங்கும் வீட்டாப் பாவனகைப்பஃாருட்களான துணி உலர்த்தும் இயந்திரங்கள், சுளகைகள் மற்றும் சுடாக்கிகளினாலும் உற்பத்தி செய்யப்படும்.
- காபன் மஃானஃாக்சடைட் நஞ்சுட்டப்படுதலின் ஆரம்ப அறிகுறிகளாவன காய்ச்சலின் அறிகுறிகளகை ஒத்தனவாகும்: தலகைவலி, மயக்கம், சஃார்வா, வாந்தியடுக்க வணே்டுமனெற்ற உணர்வா, வாந்தி மற்றும் மயக்கம். காய்ச்சல் (CO) நஞ்சுட்டப்படுதலின் அறிகுறி ஒன்றல்ல.



Alarmed for Life

உங்களுக்குத் தரெரியுமா?

தீயினைப் பற்றிய மூட நம்பிக்கைகள்

தீயினைப் பற்றி உங்களுக்கு உண்மையாக என்ன தரெரியும்?

மூட நம்பிக்கை 1:

அது எனக்கு நடக்காது.

மூட நம்பிக்கை 2:

தீ மதெுவாகப் பரவாவதனால் அதைக் கட்டுப்பாடாது மூடியாது போக நீண்ட நரேம் எடாக்கும்.

மூட நம்பிக்கை 3:

சமகைகும் போது சமலையையல விட்டு வலெரியறேதல் பாதுகாப்பானதாகும்.

மூட நம்பிக்கை 4:

அதிகமாகத் தீ பரவும்.

மூட நம்பிக்கை 5:

அதிகமான சிறுவர்கள் தீக்குச்சியுடன் விளையாடாவது கலாது என்பதைத் தரெரிந்து வதைத்துள்ளனர்.

மூட நம்பிக்கை 6:

சிறுவர்கள் எரியும் வீட்டிலிருந்து இயற்கையாகவலே ஓடி தீயிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

மூட நம்பிக்கை 7:

சிறிய, அலங்கார மழுகுவர்த்திகள் உண்மையான தீயபாயத்தினகைக் கொண்டிருப்பதில்லலை.

மூட நம்பிக்கை 8:

தீயொன்றில் சுவாலகைகள் தான் மிகப்பரெரிய அச்சுறுத்தலாகும்.

மூட நம்பிக்கை 9:

வீட்டுத் தீ துறல் முறமையில் நீரினால் ஏற்படும் சதேமானது தீயினால் ஏற்படும் சதேத்தினலைவிட விசாலமானதாகும்.



Alarmed for Life

வீட்டுத் தீ பாதுகாப்புச்

நீங்கள் “செய்ய வண்பியவை” பட்டியல

- உங்கள் வீட்டின் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு உறங்குமிடங்களுக்கு வளையிலும், இயங்கும் புகைக்கான அபாய அறிவிப்புக்கள் பொருத்தப் பட்டுள்ளனவா என்பதை நிச்சயப் படுத்திக்கொள்ளுங்கள். அது ஒவ்வொரு வீட்டு உரிமையாளரினதும் ஒவ்வொரு நிலச்சொந்தக்காரரினதும் மீதுள்ள சட்டமும் பொறுப்புமாகும்.
- தொந்தரவு படுத்தும் அறிவிப்புக்களின் போது அமதிப் படுத்துவதற்காக “நிசப்தப்படுத்தக் கூடிய” வசதியுள்ள புகைக்கான அபாய அறிவிப்புக்களைப் பொருத்தவண்டும் - புகைக்கான அபாய அறிவிப்புக்களின் மின் கலங்களைக் கழற்றுவோ அல்லது தொடர்பறுக்கவோ வண்டாம்.
- மலேதிகப் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு படுக்கை அறையிலும் ஒரு புகைக்கான அபாய அறிவிப்பினைப் பொருத்தவண்டும்.
- எரிபொருளில் இயங்கும் வீட்டுப் பாவனைப் பொருட்களான எல்லா வீடுகளிலும், தொடர்மாபிக் கட்டிடங்களிலும் ஒவ்வொரு கூடியிருப்பு அலகுகளிலும் எரிபொருளில் இயங்கும் வீட்டுப் பாவனைப் பொருட்களான அதே மாடியிலும் அதற்கு மலே அல்லது கீழ் இரண்டு மாபிகளுக்குட்பட்ட இடத்திலும் உறங்குமிடங்களுக்கு வளையிலும் காபன் மொனொக்சைட் அபாய அறிவிப்புக்கள் பொருத்தப் பட்டுள்ளனவா என்பதை நிச்சயப் படுத்திக்கொள்ளுங்கள்.
- எப்பொழுதும் புகைக்கான மற்றும் காபன் மொனொக்சைட் அபாய அறிவிப்புக்களைப் பொருத்ததல், பரிசீலித்தல் மற்றும் பராமரித்தலின் போது உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
- இணக்கப்பட்டுள்ள தகவல்களையும் அட்டவணயையும் பயன்படுத்தி வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டமொன்றினை வடிவமைத்து அதனை முழுக் கூடும்பத்துடனும் பரிட்சித்துப் பாராங்கள்.
- எல்லாத் தீக்கூச்சிகளும் கொளுத்துவான்களும் சிறுவர்களின் கண்ணில் படாதவாறும் எட்ட மடியாதவாறும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வண்டும்.
- தீக்கூச்சிகளையும் கொளுத்துவான்களையும் தொடக்கூடாது என்பதைச் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
- அவ்வாறான தீப்பற்றக் கூடிய பொருட்கள் வெப்பமாக்கி அல்லது தீப்பற்றக் கூடிய மூலங்களிலிருந்து ஆகக்கூறதை ஒரு மீற்றர் தூரத்திலாவது வைக்கப்படுவதை உறுதிப் படுத்திக் கொள்ள வண்டும்.
- உங்களிடம் அளவுக்கு மீறி மின் பாவனை செய்யும் தடங்கள் அல்லது வளையிறேறும் வழிகள் இல்லாதிருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வண்டும். நீட்டக் கூடிய கம்பிகளை ஒரு தற்காலிக இணைப்பாகவே பயன் படுத்த வண்டும்.



Alarmed for Life

வீட்டுத் தீ பாதுகாப்புச் சேர்தனை

உங்கள் “ரூபகப்பட்டுத்தும்” பட்டியல்

- ✓ உங்கள் புகைக்கான மற்றும் காபன் மொனொக்சைட் அபாய அறிவிப்புகளை மாதமொன்றிற்கு ஒரு முறையாவது பரீட்சித்துப் பார்க்கவும்.
- ✓ புகைக்கான மற்றும் காபன் மொனொக்சைட் அபாய அறிவிப்புகளின் மின்கலங்களை வருடத்திற்கொரு முறை மற்றும் மின்கலம் இறங்கியிருப்பதற்கான அபாய ஒலிகள் வரும்போது மாற்றவும்.
- ✓ பத்து வருடங்களுக்கு மலே பாவித்த புகைக்கான அபாய அறிவிப்புகளை மாற்றவேண்டும்.
- ✓ ஏழு வருடங்களுக்கு மலே பாவித்த காபன் மொனொக்சைட் அபாய அறிவிப்புகளை மாற்றவேண்டும்.
- ✓ உங்களுக்கு உங்கள் வீட்டில் தீயிலிருந்து தப்பிக்க ஒரு நிமிடத்தை விடக் கூறவைான நரேமே இரூக்கலாம்-ஒவ்வொரு வருடமும் வருடத்திற்குக் கூறதை இரூ தடவையாவது உங்களது, வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தினைப் பரீட்சிக்கவும்.
- ✓ வீட்டிலிருந்து வளையறும் எல்லா இடங்களையும் தளையாகவும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் வகைக்கவும்.
- ✓ எல்லாத் தீக்கூச்சிகளும் கொளுத்துவான்களும் சிறுவர்களின் கண்ணில்படாதவாரும் எட்ட மாடியாதவாரும் இரூப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ✓ தங்கள் கழந்தை முறையற்ற தீப்பாவனையில் ஈடுபடுவதாக பற்றேர சந்தகேப் படுவார்களாயின், அவர்கள் தகவல் மற்றும் உதவிக்காக டொரண்டோ தீச்சவேகளை அழகைக் மூடியும்.
- ✓ எப்பொழுதும் சமகைகும் போது சமயைறையில்லே இரூக்கவும்.
- ✓ பிள்ளகைகளை அடூப்பிலிருந்து ஆகக் கூறதை ஒரு மீற்றர் தூரத்திலாவது வகைக்கவும்.
- ✓ நீங்கள் தூக்கக் கலக்கத்தில் இரூப்பின் அல்லது மதுபானம் அரூந்தியிரூப்பின் அடூப்பினைப் பாவிக்க வேண்டாம்.
- ✓ எப்பொழுதும் அறையிலிருந்து வளையறும் போது மழுகுவர்த்தியை அணகைக்கவும்.
- ✓ வீட்டில் புகைபிப்பவர் எவரணூமிரூப்பின் வளையே சன்று புகைபிபிக்கவும்.



Alarmed for Life

வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டம்

வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டமொன்றை இன்று வடிவமைத்துக்கொள்ளவும்.

இன்றிரவு உங்கள் வீட்டில் தீப்பற்றிக்கொண்டால் உங்கள் கூடும்பம் அதிலிருந்து பாதுகாப்பாகத் தப்பித்துக்கொள்ளுமா? ஒவ்வொருவரும் புகைக்கான அபாய அறிவிப்பு அலறும்போது என்ன செய்ய வேண்டும் மற்றும் எங்கே போக வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தினை உருவாக்குவதற்காக உங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சில மணிநேரங்களைச் செலவிடுங்கள்.

1 உங்கள் வீட்டுத் தள வரபைடமொன்றை வரையவும்

பின்னாலுள்ள சட்டத்தினைப் பயன்படுத்தி உங்கள் வீட்டுத் தள வரபைடத்தை வரையவும். உங்கள் விட்டின் ஒவ்வொரு மட்டத்திற்கும் ஒவ்வொரு வரபைடம் வரையவேண்டும்.

2 இயலுமான எல்லா வயெறோமிடங்களையும் உள்ளடக்கவும்

எல்லாக் கதவுகள், யன்னல்கள், மற்றும் படிக்கட்டுக்களை வரையவும். இது உங்களுக்கும் உங்கள் கூடும்பத்திற்கும் எல்லாத் தப்பிக்கக் கூடிய வழிகளையும் ஒரே பார்வையில் காட்டும். அதாவது வாகன நிறுத்துமிடத்தின் கூரையை, தலைவாயில் போன்ற சகல அம்சங்களையும் காட்டவதால் நீங்கள் தப்பித்துக்கொள்வதற்கு அது உதவும்.

3 மாபியாமாயின் ஒவ்வொரு அறையிலும் இரண்டு வழிகளைக் காட்ட வேண்டும்.

கதவானது ஒவ்வொரு அறையிலிருந்தும் வளையறோம் பிரதான வழியாகும். எவ்வாறாயினும், கதவு புகையினால் அல்லது தீயினால் தடுக்கப்பட்டிருந்தால் தப்பிப்பதற்கானதொரு மாற்று வழியினை, (யன்னலாகவும் இரக்க மாபியம்) அடையாளங் காண வேண்டும்.

4 யாராவது தப்பிப்பதற்கு உதவிவேண்டுமா?

உங்கள் வீட்டிலுள்ள சிறு குழந்தைகள், வயதானவர்கள் அல்லது அங்கவீனமானவர்களுக்கு யார் உதவாவது என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இதனைத் திட்டமிடுவதற்கு சில நிமிடங்களைச் செலவிடுவதானது உண்மையான அவசரத்தில் பெறுமதியான சிக்கல்களைப் பாதுகாக்கும்.

5 வளையறையில் சந்திப்பதற்காதொரு இடத்தைத் தெரிவுசெய்தல்

எல்லோருக்கும் ஞாபகம் வைக்கக் கூடிய பாதுகாப்பான துரத்திலுள்ள ஒரு இடத்தைத் தெரிவு செய்யவும். ஒரு மரம், தரூ விளக்கு அல்லது அயல் வீடு போன்றவை நல்ல தெரிவுகளாகும். தீப்பற்றும் போது ஒவ்வொருவரும் நேரடியாக இந்த சந்திக்காமிடத்திற்கு வருவதற்குப் பொறுப்பாகின்றனர்.

6 உங்கள் வீட்டிற்கு வளையறில் வந்து தீயணைப்பு நிலையத்திற்கு அழைக்கவும்

வீட்டிற்குள்ளிருந்து அழைத்து பெறுமதியான சிக்கல்களை வீணாக்க வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாகத் தப்பித்த பின், ஒரு கையடக்கத் தொலைபேசி மூலம் அல்லது அயல் வீட்டிலிருந்து தீயணைப்பு நிலையத்திற்கு அழைக்கவும்.

7 நீங்கள் தப்பிப்பதைப் பரீட்சிக்கவும்

திட்டத்தினை உங்கள் கூடும்பத்திலுள்ள அனைவரையும் பரிசீலிக்கவும். ஒவ்வொரு அறையிலும் உள்ள தப்பிக்கும் வழிகள் மூலம் மாழுக் கூடும்பத்துடனும் நடந்து பார்க்கவும். இந்த தப்பிக்கும் வழிகளைப் பரிசீலிக்கவும் நடப்பயிற்சி மூலம் எல்லா வளையறோம் வழிகளும் நடமைமுறைக்காச் சாத்தியமானதா மற்றும் பயன்படுத்த இலகுவானதா என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ள மாபியம். வருடத்திற்கு இரண்டு முறை இவ்வாறான தீயிற்கு மூக்கொடுக்கும் பயிற்சி மறேகொண்டு அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.

நினைவில் வைக்க வேண்டிவை:

- மாபியாமாயின் ஒவ்வொரு அறையைக் இரண்டு வழிகளை வைக்கவும்.
- ஒரு முறை வளையறேனாலும், எரியும் கட்டிடத்தினுள் மீண்டும் நுழைய வேண்டாம்
- வருடத்திற்கு இரண்டு முறை தீயிற்கு மூக்கொடுக்கும் பயிற்சி மறேகொள்ளவும்.

நீங்கள் உயர்ந்த தொடர் மாபிக் கட்டிடத்தில் வசிப்பதாயின், கட்டிட மூகாமத்துவத்ததைத் தொடர்பு கொண்டு கட்டிடத்தின் தீப் பாதுகாப்புத் திட்டம்தொடர்பான தகவல்களைப் பெற வேண்டும்.




Alarmed for Life

வீட்டுத் தீயிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான திட்டம்

உங்கள் வீட்டுத் தள வரைபடமொன்றை மூடியாமாயின் ஒவ்வொரு அறையிலும் இரண்டு வழிகளைக் காட்டி வரையவும்

உங்கள் வீட்டுத் தீயிலிருந்து வளையறும் திட்டத்தினை உங்கள் குளிர்ச்சாதனப்பட்டியில் அல்லது தளவானதொரு இடத்தில் ஒட்டவும். அதன் மூலம் திட்டத்தினை ஞாபகப்படுத்திக் கொள்ள உதவவதுடன் அதனை நடமைமுறைப்படுத்திக் கொள்ளவும் உதவும்.



A large grid area for drawing the floor plan and escape routes.